

## பொது அறிவிப்பு

தமிழ்நாடு வரன்முறை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் வியாபார இடங்கள் குறித்த (வணிக பகுதிகளை வரன் முறைப் படுத்துதல்) சட்டம் 1996 பிரிவு 14ன் படி, சென்னை கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தைத் தவிர, இதர பகுதியில் காய்கள், கனிகள் மற்றும் பூக்கள் மொத்த வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது,

மேலும் சென்னை உயர்நீதி மன்றம் வழக்கு எண் 29809/2004, 12909/2009, 36204/2004 மற்றும் 1/2009 வழக்குகளில் 27/11/2009 அன்று பிறப்பித்த ஆணையின்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சியும் ஒன்றிணைந்து சென்னை பத்ரியன் தெரு ஜார்ஜ் டவுன் பகுதியில் மலர் மற்றும் பூ மொத்த வியாபாரம் செய்பவர்களை நேராய்வு செய்து அப்பகுதியில் தொடர்ந்து மலர் மற்றும் பூ மொத்த வியாபாரம் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளது.

முதன்மை நிர்வாக அதிகாரி, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம், கடித எண் எம்.எம்.சி/ஏ1/3556.2010 தேதி 29.1.2010 மூலம் மொத்த விற்பனை வணிகம் என்பதற்கான விளக்கத்தை கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.

தமிழ்நாடு வரையறுக்கப்பட்ட பொருள்களுக்கான வணிக பகுதிகள் (அமைவிடத்தில் கட்டுப்பாடு) சட்டம் 1996 பிரிவு 2(14)ன் படி மொத்த விற்பனை வணிகம் என்பது ” வரையறுக்கப்பட்ட பொருள்களை மற்றும் அல்ல வரையறுக்கப்பட்ட பொருள்களை பொருட்களின் சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பது மற்றும் மொத்தமாக வைத்திருப்பது மற்றும் அவ்வாறு/எதேனும் விற்பனை செய்பவர், வாங்குபவர் அல்லது சேமிப்பு கிடங்களில் பாதுகாப்பவர் ஆகிய அனைத்தும் மொத்த விற்பனை வணிகம் செய்பவராகக் கருதப்படுவர்.

மேலும், வரையறுக்கப்பட்ட பொருட்களை நேரடி உபயோகத்திற்கு அல்லாமல் பிறவகை உபயோகத்திற்காக வாங்குவது மொத்த விற்பனை வணிகர்களாக கருதப்படும்.

அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 11.1.2010 மற்றும் 12.1.2010 ஆகிய தேதிகளில் சென்னை பத்ரியன் தெரு, ஜார்ஜ் டவுன் பகுதியில் நேராய்வு செய்து, அப்பகுதியில் 130 வியாபாரிகள் பூ மொத்த வியாபாரம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, சென்னை பத்ரியன் தெரு பகுதியில் 01.03.2010 முதல் மலர் மற்றும் பூ மொத்த வியாபாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது. இந்த அறிவிப்பை மீறி பத்ரியன் தெரு, ஜார்ஜ் டவுன் பகுதியில் தொடர்ந்து மலர் மற்றும் பூ மொத்த வியாபாரம் செய்தால் இப்பகுதிக்கு பூக்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களும், தராசு மற்றும் இதர வியாபார பொருட்கள் கடையிலிருந்து எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பறிமுதல் செய்யப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப் படுகிறது.

ஒப்பம்

உறுப்பினர் செயலர்

// உண்மை நகல் //

உதவி திட்ட அமைப்பாளர்